

“தாயுமானவர் வள்ளலார் வேதாத்திரியார்”
மூவரும் ஒருவரே”

தாமிரபரணி அறக்கட்டளைத் தலைவர்
அ.நி.பி.சந்திரன் அவர்கள், தாமிர சபையில் --
இணையதளத்தில் இந்தப் புத்தகத்தை
வெளியிட்டார்கள். அருகில் புத்தக ஆசிரியர்
மன்னார்குடி பானுகுமார்.



தாயுமானவருக்கு மறுபிறவி உண்டா?

“தாயுமானவர் வள்ளலார் வேதாத்திரியார்”

மூவரும் ஒருவரே”

இந்த வரலாற்று கருவூலம், 30 அத்யாயங்களுடன், 425 பக்கங்களுடன், 526 ஆதாரங்களுடன், நான்காண்டு கால --ஆராய்ச்சியில் உருவான-- காலப் பெட்டகம்.

.இந்த இணைதள புத்தகதம் ---வெளிவந்த பின்பு --

அன்பர்களிடமிருந்தும்---வணக்கத்துக்கம் மரியாதைக்கும் உரிய வாசகர்களிடமிருந்தும் -ஏராளமான வாழ்த்துக்கள். கேள்விகள்.

அதில் ஒரு கேள்வி.

தாயுமானவருக்கு மறுபிறவி உண்டா?

“மறுபிறவி” என்பது இல்லை இல்லை என்று-- சிவவாக்கியர் சொன்னதை நமத அருட்தந்தையும் பதிவு செய்துள்ளார்களே?

சரியான கேள்வி-- தாயுமானவருக்கு மறுபிறப்பு என்று வள்ளலார் சொல்லியிருக்கிறார். பாடியிருக்கிறார். பதிவு செய்திருக்கிறார்.

சிவவாக்கியர் பார்வையில் மறுபிறவி

சித்தர் இலக்கியத்தில் -- சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு,--- காரணம், --- இவர் பாடல்களில் வழக்கமான -- சித்தர் கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன் --- புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால்--- இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார்.

இறந்த உயிர் மீண்டும் பிறக்க முடியாது என்பதை--- சிவவாக்கியர் ஒரு கவியில் சொல்லியிருக்கிறாரே--- என்ற கேள்வி-- உங்களுக்கு எழுவது இயற்கை.

அந்த சித்தரின்-- உண்மையான விளக்கத்தை சிந்தித்தால்-- வள்ளலாரின் கூற்று உண்மையென புலப்படும்.

“கறந்தபால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடற்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”

என்னென்ன செய்தவர்--- மீண்டும் பிறப்பதில்லை என்று-- சித்தர்
சொன்னார் தெரியுமா?

மாடுன்னு இருந்தா-- பால் கறந்துடும். கறக்கலைன்னா ---மடியில் பால்
இருக்கதான் செய்யும்.

கறந்துட்டா திருப்பி மடியில் ஊத்த முடியாது.

மோருன்னு இருந்தால்-- வெண்ணெய் இருக்கத்தான் செய்யும். கடைஞ்சு
எடுத்தால்தான்-- வெண்ணெய்.

வெண்ணெயை -- திரும்பி மோரில் போய் ஒட்ட வைக்க முடியாது.

மரமுன்னு இருந்தால் -- காய் கனி இருக்கத்தான் செய்யும். அறுத்துட்டா--
- திரும்பி ஒட்ட வைக்க முடியாது.

சங்குண்ணு இருந்தால், -- அதை கீழே வைச்சா கூட -- ஓசை
வந்துட்டுத்தான் இருக்கும். அதை உடைச்சு-- தூள் தூள் ஆக்கினால்தான்
ஓசை நிக்கும்.

மனம்ன்னு இருந்தால்--- ஆசை இருக்கத்தான் செய்யும். மனம் அழிந்தால்
தான் --ஆசை அழியும். ஆசை அழித்தவன்தான்-- பிறப்பதில்லை
பிறப்பதில்லை என்று சித்தர் சொன்னார்.(15)

இங்கே --தாயுமானவர், தனது ஆசையான - மானுடத்தை உயர்த்த வந்த
வேலையை முடிக்காமல் -- திடீர் மரணடைந்ததால் - அவருக்கு மறுபிறவி
உண்டு --என்று சொன்னார் வள்ளலார்.

தாயுமானவர் சிந்தனைகளை ஏற்போம். தாயுமானவர் வகுத்த
பாதையில் பயணிப்போம். ஆனந்தமடைவோம். ஆனந்தம்! ஆனந்தம்!
ஆனந்தம்!! வாழத்தெரிந்திடில் ஆனந்தமே!!!
